

# Hallo Nachbarin, hallo Nachbar

## «Unsere Hausregeln»

### Miteinander reden



Talk with each other

Communiquer entre voisins  
Parlare gli uni con gli altri  
Conversar con las personas  
Falar uns com os outros  
Pričati jedni sa drugima  
Komunikoni me njëri-tjetrin  
İletişime geçiniz  
ଓনুবয়োটাৱুলৰ পেশকেকালৰ নুঁকল

### Keine Gegenstände ausserhalb der Wohnung hinstellen



Do not store any objects outside your apartment

Pas d'objets en dehors des appartements  
Non lasciare oggetti fuori dell'appartamento  
No dejar objetos fuera del apartamento  
Não deixar objectos fora dos apartamentos  
Ne ostavljati predmete izvan stanova  
Mos mbani sende jashtë banesave  
Evinizin dışında eşya bırakmayınız  
வீட்டிற்கு வெளியே சாமான்களை வைக்காதீர்கள்

### Nachbarschaft pflegen



Get to know your neighbours

Entretenez de bons rapports de voisinage  
Curare i rapporti con il vicinato  
Cuidar el vecindario  
Manter a boa vizinhança  
Negovati dobrosusedske odnose  
Mbani lidhje të mira me fqinjët  
Komşuluk ilişkilerinizi geliştiriniz  
அயலவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதனை பராமரியுங்கள்




### Waschküche sauber hinterlassen

Please keep the laundry room clean and tidy

Laissez la buanderie dans un état propre  
Lasciare pulita la lavanderia  
Mantener limpia la zona de lavandería  
Deixar a lavandaria limpa  
Perionicu napustiti čistu  
Pastroni dhomën e larjes pas përdorimit  
Çamaşırhaneyi temiz bırakınız  
சலலை செய்யும் அறையை சுத்தமாக விட்டுச் செல்லுங்கள்

### Sorge tragen zu Haus und Umgebung



Take care of the house you live in and its surroundings

Veillez à l'immeuble et à l'environnement  
Salvaguardare la casa e l'ambiente circostante  
Ocuparse de la casa y sus alrededores  
Tratar da casa e dos seus arredores  
Brinuti se za kuću i okolinu  
Kujdesuni pér ndërtesën dhe ambientin pérreth  
Eviniz ve çevreniz için özen gösteriniz  
விட்டையும் சுற்றுடையும் பற்றிச் சிந்தித்து நடவடிக்கள்



### Lärm: Rücksicht nehmen und Ruhezeiten einhalten

Noise: please be considerate and comply with the rest periods

Bruit: respectez les autres et les temps de repos  
Rumore: avere rispetto e attenersi agli orari di risposo  
Ruido: Tener consideración y respetar las horas de silencio  
Ruído: ter em consideração e respeitar as horas de repouso  
Buka: Imati obzira i pridržavati se vremena za odmor  
Zhurma: Respektioni tē tjerët dhe zbatoni orarin e qetësisë  
Gürültüye dikkat: Lütfen istirahat saatlerine uyunuz  
சுத்தம்: மற்றயவர்களைப் பற்றிச் சிந்தித்து அமைதி நேரங்களைக் கடைப்பிடியுங்கள்

### Wohnung kurz und regelmässig lüften



Air your flat briefly and regularly

Aérez brièvement et régulièrement l'appartement  
Aerare l'appartamento regolarmente e per breve durata  
Ventilar la vivienda breve y regularmente  
Arejar o apartamento breve e regularmente  
Stan kratko i redovno provetravati  
Ajroşni banesën pér një kohë të shkurtër, dhe rregullisht  
Evinizi sik aralıklarla kısa süreli havalandırınız  
குறுகிய நேரத்திற்கும் ஓழுங்காகவும் (வீட்டு ஜன்னல் கதவுகளை திறந்து) காற்றோட்டத்தை ஏற்படுத்துங்கள்



### Abfall in Zürisäcke und dann in den Container

Place your rubbish in «Zürisäcke» (white rubbish bags) and then place the bags in the container

Jetez les déchets dans les sacs-poubelles «Zürisack», puis dans le conteneur

Mettere l'immondizia nei relativi sacchi «Zürisack» e poi nel container

Depositar la basura en las bolsas amarillas y luego introducirlas en los contenedores correspondientes

Deitar o lixo nos sacos Züri (Zürisack) e, a seguir, no contentor

Otpad u taksiran vreće i potom u kontejner

Futni mbeturinat nē hasë „Zürisack“ dhe pastaj vendosini ata nē kontajner

Çöpleri özel Zürich çöp torbalarına koymunuz ve konteynere atınız

குப்பையை சூறில்கையினுள் இட்டு அதன் பின் கொண்டெயின் போடுங்கள்

**Bitte beachten Sie auch die offizielle Hausordnung.**

Grafik: madeby.ch

Stadt Zürich

«Integration Baselland» (SID)

Quelle: Eidgenössische Ausländerkommission, Hallo Bern